

அரசினர் பொறியியற் கல்லூரி, கோவை - 641013

சுற்றறிக்கை எண் : 10303/அ3/2025, நாள்: 12.12.2025

பொருள்: கணக்குப்பிரிவு - அரசினர் பொறியியற் கல்லூரி, கோவை

- 13 - 2025-2026-ஆம் நிதியாண்டு - வருமான வரி

அறிக்கை சமர்ப்பிக்கக் கோருதல் -தொடர்பாக

இக்கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களிடமிருந்து 2025-2026-ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி பிப்ரவரி 2026-ஆம் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட வேண்டியுள்ளதால், அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் மார்ச் 2025 முதல் பிப்ரவரி 2026 வரை பெற்ற/பெறப்படும் ஊதியம், நிறுவன ஊதியம், தேர்வுப் பணி மதிப்பீதியம் மற்றும் பல்வேறு பணிகளுக்காக பெற்ற கைம்மாறு ஊதியத் தொகை (Testing / Consultancy/ Handling Part Time B.E. Class/ Exam / Hostel / canteen / TNEA / TFC Remuneration etc.) போன்ற அனைத்து தொகைகளையும் சேர்த்து உரிய படிவங்களில் பூர்த்தி செய்து முதல் பிரதி மட்டும் 05.01.2026 முன்பாக தவறாமல் உரிய வழியாக முதல்வருக்கு சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சமர்ப்பிக்கப்பட்ட படிவங்கள் அலுவலகத்தில் கூர்ந்தாய்வு செய்த பின் திருத்தப்பட்ட படிவத்துடன் மேலும் 2 பிரதிகளில் 10.02.2026க்குள் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதற்கான வருமானவரிப் படிவத்தினை www.gctac.in (Downloads Income Tax 2025-2026) என்ற இணையதளம் மூலம் மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட தேதிக்குள் வருமானவரி படிவத்தினை சமர்ப்பிக்க தவறினால் பிப்ரவரி 2026-ஆம் மாதத்திற்கான ஊதியம் உரிய காலத்தில் பெற்று வழங்க இயலாது எனவும், இதனால் ஏற்படும் கால தாமதத்திற்கு அலுவலகம் பொறுப்பாகாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

1. வருமானவரி அறிக்கையினை பழைய முறை (Old Regime) அல்லது புதிய முறையில் (New Regime) ஏதேனும் ஒன்றில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
2. ரூ. 2,50,000/- க்கும் குறைவாக ஆண்டு வருமானம் பெறக்கூடிய பணியாளர்களும் NIL Statement வருமானவரி அறிக்கையினை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
3. வருமானவரி அறிக்கையில் (IT Statement) நிரந்தர கணக்கு எண் (PAN No.) கட்டாயமாக குறிப்பிட வேண்டும். நிரந்தர கணக்கு எண் இதுவரை பெறாதவர்கள் மேற்கூறிய காலத்திற்குள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
4. வருமானவரி விதிகளின் படி, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 80CCD(1B) -ன் கீழ் கூடுதலாக கழிக்கப்படும் ரூ. 50,000/- கழிக்க வழிவகை இல்லை என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
5. வருமானவரி விதிகளின்படி, அரசினர் பொறியியற் கல்லூரி பணியாளர் குடியிருப்பு மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குடியிருக்கும் பணியாளர்கள் வீட்டு வாடகைப் படியினை (HRA) முழுமையாக கழிக்க வழிவகை இல்லை என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

(மேற்குறிப்பிட்ட வ.எண். 4 மற்றும் 5-இல் குறிப்பிடப்பட்டவை வருமான வரித்துறை

அலுவலரின் அறிவுறுத்தலின்படி செயல்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.)

6. அனைத்து பணியாளர்களும் (அரசு குடியிருப்புகள் மற்றும் பிற வாடகை வீட்டில் குடியிருப்போர்) வருமானவரித்துறை விதிகளின் படி 10% ஊதியத்திற்கு (10% of Pay +DA) அதிகமாக செலுத்தப்பட்ட வீட்டு வாடகை மட்டும் கழிக்க வேண்டும்.

(மேலும், கோயம்புத்தூர் தவிர்த்து பிற மாவட்டங்களில் சொந்த வீடு உள்ளவர்கள் மட்டுமே வீடு கட்டுவதற்காக பெறப்பட்ட கடனுக்கான அசல் மற்றும் வட்டித் தொகை கழிவுடன் குடியிருக்கும் வாடகை வீட்டிற்கு 10% ஊதியத்திற்கு (10% of Pay +DA) அதிகமாக செலுத்தப்பட்ட வீட்டு வாடகையையும் கழித்து வருமான வரி விலக்கு பெற இயலும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது)

7. வீட்டுக்கடன் பெறும்போது கூட்டுக் கணக்காக (Joint Account) தொடங்கி இருந்தால், வீட்டுக் கடனுக்கான தொகையை தனது வருமானவரி அறிக்கையில் கழிக்கக் கோரினால் கூட்டாக கணக்கு வைத்துள்ள நபரின் (கணவன்/மனைவி) அலுவலகத்திலிருந்து அவரது வருமானவரி கணக்கில் கழிக்கப்படவில்லை என்பதற்கான சான்றிதழ் கட்டாயம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
8. பழைய முறை வருமானவரி தாக்கல் செய்வோர் படிவம் 12BB (Form 12bb) கட்டாயமாக பூர்த்தி செய்து சான்றொப்பமிட்டு இணைத்தால் மட்டுமே வீட்டு வாடகைக் கழிவும் மற்றும் இதர வருமான வரி சேமிப்பு திட்டத்தின்கீழ் வரி விலக்கும் பெற இயலும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

(மேலும் FORM 10E இனங்கள் தனிநபர் வருமானவரி தாக்கல் செய்யும் போது கழித்து, வருமானவரி விலக்கு பெற்றுக் கொள்ள தெரிவித்துக் கொள்ளப்படுகிறது)

வருமான வரி படிவத்துடன் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டியவை

1. கல்விக்கட்டணம், LIC, SSY (Sukanya Samriti Yojana), Medical Insurance) போன்ற கட்டணங்கள் செலுத்தியதற்கான இரசீதுகள் மற்றும் PLI முதல் பக்கம் (Bond) நகல் இணைக்கப்பட வேண்டும். பிரிமியத் தொகை மட்டுமே (Premium Amount) வருமான வரியில் கழிக்கப்பட வேண்டும், சேவை வரியை (CGST & SGST) கழிக்க இயலாது. (மேற்கூறிய கட்டணங்களை ஊதியத்தின் சம்பள சேமிப்பு திட்டம் (SSS) வாயிலாக செலுத்தும் பணியாளர்களும் அதனை படிவத்தில் குறிப்பிட வேண்டும்)
2. பிள்ளைகளின் கல்விச் செலவிற்காக கல்லூரி / பள்ளிகளில் செலுத்தப்படும் கல்விக் கட்டணத்திலிருந்து Tuition Fees தொகையை மட்டுமே வருமானவரி அறிக்கையில் கழிக்க இயலும். இரசீதில் Tuition Fees என்று குறிப்பிடப்படாமல் வேறு தலைப்பின் கீழ் கட்டணங்கள் குறிப்பிட்டிருந்தால் அத்தொகைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. பள்ளி / கல்லூரிகளிலிருந்து Tuition Fees செலுத்தியதற்காக வழங்கப்படும் Bonafide Certificate-இல் வருமானவரி அறிக்கையில் அத்தொகையை கழிக்க கூடிய ஊழியரின் பெயர் (அதாவது S/o, D/o, தந்தை அல்லது தாயாரின் பெயர்) கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும்.

3. வாடகை குடியிருப்பில் குடியிருப்போர் வீட்டு உரிமையாளரின் கையொப்பத்துடன் சட்டிய வரிவில்லை ஒட்டப்பட்ட இரசீது (Original Copy) பெற்ற பின்னரே வீட்டு வாடகை செலுத்துவோருக்கான வரி விலக்கினை பெற முடியும். வீட்டு உரிமையாளரின் PAN CARD நகல் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
4. வீடு கட்டுவதற்காக பெறப்பட்ட கடனுக்கான வட்டித் தொகையை கழிக்க, தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்திலிருந்து வீடு கட்ட அனுமதி பெறப்பட்ட செயல்முறை ஆணை நகல் வருமான வரி படிவத்துடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும்.
5. பணியாளர்கள் சமர்ப்பிக்கும் வருமானவரி படிவத்துடன் 2025-2026-ஆம் நிதியாண்டில் பெறப்பட்ட அனைத்து கைம்மாறு ஊதியத் தொகைகளும் விடுதலின்றி வருமானவரியில் சேர்க்கப்பட்டுள்ளன எனவும், அதில் தவறுகள் ஏதேனும் பிற்காலத்தில் கண்டறியப்பட்டால் அதற்கு தனியரே முழு பொறுப்பு எனத் தெரிவிக்கும் சுயச்சான்று கட்டாயம் இணைக்கப்படவேண்டும்.
6. கல்லூரி இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்படும் வருமானவரி படிவத்தில் பணியாளரின் IFHRMS எண்ணை உள்ளீடு செய்து படிவத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் வருமானவரி அறிக்கையினை முழுமையாகவும், அடித்தல் திருத்தலின்றியும் மேலே குறிப்பிட்டுள்ள தேதிக்குள் முதல்வருக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஓம்/.கி. மனோன்மணி,

முதல்வர்

பெறுநர்:

1. அனைத்து துறைத்தலைவர்கள் (அவர்களின் துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் சுற்றுக்கு விடும் பொருட்டு)
2. முதல்வர் மேசை / முதல்வரின் நேர்முக உதவியாளர்/ பொருளாளர்
3. மருத்துவ அலுவலர் / அனைத்து கண்காணிப்பாளர்கள் / நூலக பொறுப்பு அலுவலர்/ உடற்கல்வி இயக்குநர்
4. அனைத்து அலுவலகப் பணியாளர்கள் சுற்றுக்கு

// ஆணைப்படி அனுப்பலாகிறது //

12.12.24
கண்காணிப்பாளர்

12.12.24

